



GDm-Health செயலியை Apple App store (iPhone), Google Play (Android தொலைபேசிகள்) ஆகியவற்றில் இருந்து இலவசமாகத் தரவிறக்கலாம்.

செயலியைத் தரவிறக்குவது எளிது, கீழ் வரும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுங்கள்:

உங்கள் தொலைபேசியில் www.sensynehealth.com/gdm இற்குச் செல்லுங்கள்

Google Play அல்லது App Store உருவைத் தட்டி நிறுவுங்கள்



குறிப்பு: தரவு அந்தரங்கக் காரணங்களால், GDm-Health நீங்கள் உங்கள் தொலைபேசியில் ஒரு பாதுகாப்புக் கடவுக்குறியீட்டை அமைப்பதைத் தேவைப்படுத்துகிறது.



- 1 செயலியைத் திறந்து 'Activate' ஐத் தட்டி, உங்கள் நீரிழிவுப் பராமரிப்பு அணி உங்களுக்கு வழங்கிய 9 இலக்கக் குறியீட்டைச் சமர்ப்பியுங்கள்
- 2 'Terms of use' ஐ வாசித்து 'I agree' ஐத் தட்டி அதற்கு இணங்குங்கள்

குருதிக் குளுக்கோசு வாசிப்புக்களைப் பெறுவதை அல்லது GDm-Health செயலியைப் பயன்படுத்துவதைப் பற்றி உங்களிடம் எவையேனும் கேள்விகள் இருந்தால், உங்கள் நீரிழிவு நிபுணர் செவிலியை அல்லது பராமரிப்பு அணியைத் தொடர்பு கொள்ளுங்கள்.

 **Sensyne Health**

© 2019 Sensyne Health plc

உரிமைகள் யாவும் ஒதுக்கப்பட்டுள்ளன. பொதுமக்களுக்கான தகவல்கள், ஒப்பந்த அடிப்படையிலானவை. பாவனைக்கான அறிவுறுத்தலைப் பாருங்கள். குறிப்பு GDm.BR.2.0.07/19

ஒரு WaveSense JAZZ WIRELESS குருதிக் குளுக்கோசு மானியை GDm-Health செயலியுடன் தொடர்பு படுத்துங்கள்



AgaMatrix WaveSense JAZZ WIRELESS மானியை உங்கள் திறன் சாதனத்துடன் பிணைக்க, பின்வரும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுங்கள்:

1. GDm-Health செயலியைத் திறந்து 'Hub' திரைக்குச் சென்று, பின்னர் "connect to a meter" ஐத் தட்டுங்கள்
2. 'Choose meter' பட்டியலில் WaveSense JAZZ WIRELESS மானியைத் தட்டுங்கள்
3. Bluetooth குறியீடு ஒளிரத் தொடங்கும் வரை உங்கள் WaveSense JAZZ WIRELESS மானியை அழுத்திக் கொண்டிருங்கள், பின்னர் "Scan now" பொத்தானைத் தட்டுங்கள்
4. உங்கள் மானிப் பட்டியலில் மானியும் அதன் தொடரிலக்கமும் தோன்றும், பிணைப்பைத் தொடங்க அதனைத் தட்டுங்கள்
5. கேட்கப்படுமிடத்து, உங்கள் மானியில் தோன்றும் 6 இலக்கக் குறியீட்டை செயலியில் இடுங்கள்; மானி வெற்றிகரமாகப் பிணைக்கப்பட்டதும் ஓர் உறுதிப்படுத்தல் தோன்ற வேண்டும்

மானியிலிருந்து செயலிக்கு குருதிக் குளுக்கோசு வாசிப்புக்களை ஒத்தியக்க:

1. GDm-Health செயலியைத் திறந்து 'Hub' திரைக்குச் சென்று, பின்னர் திரையின் வலது கீழ்ப்புறம் உள்ள பெரிய + குறியீட்டைத் தட்டுங்கள்
2. 'Take a BG reading' ஐத் தட்டுங்கள்
3. உங்கள் மானியில் பொத்தானை அழுத்தி, விடுவித்து, அண்மைய வாசிப்புக்களை ஒத்தியக்க செயலியில் 'Scan' ஐத் தட்டுங்கள்

7500-10223-TA Rev A | Tamil